



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் - 04.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 158/D/2019

திருமதி. ப. ரங்கம்மாள்

-- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / தலைமையாசிரியர் (பொறுப்பு),
அரசு மேலிலைப்பள்ளி, வே. கள்ளிப்பாளையம்,
திருப்பூர் மாவட்டம்.

-- பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	04.10.2018
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	22.11.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	10.11.2018
முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	20.11.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	05.01.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. M.செல்வராஜ், தலைமையாசிரியர் (பொறுப்பு), வே. கள்ளிப்பாளையம், திருப்பூர் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ஆங்கில வழி கல்விமுறை பாடத்திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வந்த செ.சிலம்பரசன் என்ற மாணவர் 13.12.2017 அன்று பள்ளிக்கு சென்றபோது விபத்துக்குள்ளாகி இறந்ததுவிட்டார் என்பது தொடர்பாகவும், அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களை

அழைத்து விசாரித்தது தொடர்பாகவும், மேலும் இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றுவரும் மாணவ மாணவியர்களின் முழு விவரம், இப்பள்ளியை பற்றிய முழு விவரங்கள் மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தின் விவரம், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு விவரங்கள், 2017-2018ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி கல்வி முறையின் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு படித்து வந்த குறிப்பாக ஸ்பெஷல் கிளாஸ் படித்து வந்த மாணவ மாணவியர்களின் வருகை பதிவேட்டின் நகல் உள்ளிட்ட விவரங்களை மொத்தம் 180 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேகள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ஆங்கில வழி கல்விமுறை பாடத்திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வந்த செ.சிலம்பரசன் என்ற மாணவர் 13.12.2017 அன்று பள்ளிக்கு சென்றபோது விபத்துக்குள்ளாகி இறந்தது தொடர்பாகவும், பத்தாம் வகுப்பு தொடர்பாக ஸ்பெஷல் கிளாஸ் படித்து வந்த மாணவ மாணவியர்களின் வருகை பதிவேட்டின் நகலினை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார் என்றும், இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் மனுதாரருக்கு வழங்கப்பட்டதாகவும், மேலும் சில விளக்கத்தினையும் பொதுத் தகவல் அலுவலர் விசாரணையில் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலர் இம்மனு தொடர்பான விளக்கத்தினை எடுத்துரைத்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் அவரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரர் இவ்வாணையத்தின் 9499933592 என்ற அலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டால், அதன் அடிப்படையில் இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 158/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / தலைமையாசிரியர் (பொறுப்பு),
அரசு மேனிலைப்பள்ளி, வே. கள்ளிப்பாளையம்,
திருப்பூர் மாவட்டம்.

மனுதாரர்:-

திருமதி. ப. ரங்கம்மாள், க/பெ. (லேட்) பழனி,
எண்.10/46, மார்க்கெட் காலனி,
திருமூர்த்தி நகர் (அஞ்சல் நிலையம்),
உடுமலைப்பேட்டை (வட்டம்),
திருப்பூர் மாவட்டம் - 642 112.